

அலகு தேர்வு - 6**மேல்நிலை (முதலாம் ஆண்டு----- கணக்குப்பதிவியல்)****அலகு 9 - பிழைத் திருத்தம்**

காலம் : 45 நிமிடம்

மதிப்பெண்கள் : 40

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

5 × 1 = 5

1. "அறிவுச்செல்வனுக்கு கடனுக்கு சரக்கு விற்பனை விற்பனை ஏட்டில் பதிவு செய்யப்படவில்லை." இது கீழ்க்கண்ட எப் பிழைக்கு உதாரணம்?
(அ) விதிப்பிழை (ஆ) முழுவிடு பிழை (இ) பகுதி விடு பிழை
2. கீழ்க்கண்ட பிழைகளில், எந்தப்பிழை அனாமத்துக் கணக்கைப் பயன்படுத்தி திருத்தம் செய்யப்படும்?
(அ) கொள்முதல் திருப்ப ஏட்டில் ₹.1,000 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
(ஆ) நேர்த்திரனால் சரக்கு திருப்பித் தரப்பட்டது, ஏடுகளில் பதிவு செய்யப்படாமல் உள்ளது.
(இ) அகிலாவால் ₹.900 மதிப்புள்ளசரக்கு திருப்பித் தரப்பட்டது, விற்பனைத் திருப்ப ஏட்டில் ₹.90 என பதிவுசெய்யப்பட்டுள்ளது.

3. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கருத்தில் கொள்க:
கூற்று (A) : ஒரு நடவடிக்கையை, குறிப்பேட்டிலோ அல்லது துணைஏட்டிலோ பதிவு செய்யத் தவறுவது அல்லது பேரேட்டில் எடுத்து எழுதும்போது இரு தன்மைகளையும் பதிவு செய்யத் தவறுவதே பகுதி விடு பிழையாகும்.
கூற்று (B) : பகுதி விடு பிழை, பொதுவாக, பேரேட்டில் எடுத்து எழுதும் போது நிகழும். இப்பிழை, ஒரு கணக்கைமட்டுமே பாதிக்கும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

அ. (A) மற்றும் (B) இரண்டும் சரி ஆ. (A) மற்றும் (B) இரண்டும் தவறு
இ. (A) சரி , ஆனால் (B) தவறு ஈ. (A) தவறு, ஆனால், (B) சரி

4. கணினிமயமாக்கப்பட்ட கணக்கியலுக்கு பல்வேறு தொழில் நிறுவனங்கள் மாறிவிட்ட நிலையில், கீழ்க்காணும் எப் பிழைகள் தவிர்க்க முடியாதவையாகின்றன?
(அ) பகுதி விடு பிழை (ஆ) அதிகமாகக் கூட்டுதல் பிழைகள் (இ) விதிப் பிழை
5. கீழ்க்கண்ட பிழைகளில் எது இருப்பாய்வைப்பாதிக்காது?
(அ) ஒரு கணக்கில் தவறாக இருப்புக் கட்டுதல்
(ஆ) பேரேட்டில் எடுத்து எழுதும் போது தவறான கணக்கில் சரியான பக்கத்தில் பதிவு செய்தல்
(இ) ஒரு கணக்கில்தவறாகக் கூட்டுதல்

பகுதி --- II

எவையேனும் 4 வினாக்களுக்கு விடையளிக்கவும்.அவற்றில் வினா எண் 6- க்கு கட்டாயம்

விடையளிக்கவும்.

4 × 2 = 8

6. ஈடுசெய் பிழைகள் என்றால்என்ன?
7. இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறியப்பட்ட பின்வரும் பிழைகளைத் திருத்தம் செய்யவும்.
(அ) விற்பனை ஏட்டின் மொத்தத் தொகையில் ₹.100 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.

(ஆ) கொள்முதல் திருப்ப ஏட்டின் மொத்தத்தில் ₹.200 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.

8. பின்வரும் பிழைகள் இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறியப்பட்டன. அவற்றைத் திருத்துக.
(அ) நளியினிடமிருந்து சரக்கு ₹.1,500 - க்கு வாங்கியது, தவறுதலாக விற்பனை ஏட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
(ஆ) இயந்திரம் நிறுவுவதற்குச் செலுத்திய கூலி ₹.500, கூலிக் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
9. பின்வரும் பிழைகள் இருப்பாய்வு தயாரிக்கும்போது கண்டறியப்பட்டன. அவற்றைத் திருத்தவும்.
(அ) ₹.1,000 ரொக்கத்திற்கு அறைகலன் வாங்கியது, பேரேட்டில் அறைகலன் கணக்கில் எடுத்து எழுதப்படாமல் உள்ளது.
(ஆ) கொள்முதல் ஏட்டின் கூட்டுத்தொகை ₹.525 முன் எடுத்து எழுதும் போது ₹.252 என எழுதப்பட்டுள்ளது.
10. பின்வரும் பிழைகள் இருப்பாய்வு தயாரித்தபின் கண்டறியப்பட்டன. அனாமத்துக் கணக்கு இருப்பதாகக் கருதி பிழைகளைத் திருத்தம் செய்யவும்.
(அ) அருணுக்கு ₹.125 - க்கு கடனுக்கு சரக்கு விற்பனை, அருணின் கணக்கில் ₹.152 என எடுத்தெழுதப் பட்டுள்ளது.
(ஆ) லட்சுமியிடம் கடனுக்கு ₹.550 க்கு சரக்கு கொள்முதல் செய்தது, அவரது கணக்கில் ₹.505 என வரவு வைக்கப்பட்டுள்ளது.

பகுதி --- III

எவையேனும் 4 வினாக்களுக்கு விடையளிக்கவும்.அவற்றில் வினா எண் 11 - க்கு கட்டாயம்

விடையளிக்கவும்.

4 × 3 = 12

11. அனாமத்துக் கணக்குப் பற்றிக் குறிப்பு எழுதவும்.
12. ஒரு பக்கப்பிழைகள் மற்றும் இரு பக்கப்பிழைகள் பற்றிய குறிப்பு எழுதவும்.
13. பின்வரும் ஒவ்வொரு பிழையிலும் பாதிக்கப்பட்டுள்ள கணக்குகளைக் கூறவும்.
(அ) கோகிலாவுக்கு ₹.1,500 - க்கு கடனுக்கு சரக்கு விற்பனை, விற்பனை ஏட்டில் பதிவு செய்யப்படாமல் உள்ளது.
(ஆ) கொள்முதல் ஏட்டின் மொத்தம் ₹.1,000 இருமுறை பேரேட்டில் எடுத்தெழுதப்பட்டுள்ளது.
14. பின்வரும் பிழைகள், இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறியப்பட்டன. அவற்றைத் திருத்தம் செய்யவும்.
(அ) கட்டடம் மீதான தேய்மானம் ₹.3,000 தேய்மானக் கணக்கில் எடுத்தெழுதப்படவில்லை.
(ஆ) வெங்கட்டுக்கு ₹.1,000 கூலி செலுத்தியது, கூலிக் கணக்கில் இருமுறை எடுத்து எழுதப்பட்டுள்ளது.
(இ) நிலாவுக்கு கடனுக்கு ₹.800 - க்கு சரக்கு விற்பனை, சரியாக விற்பனை ஏட்டில் பதிவு செய்யப்பட்ட போதிலும், பேரேட்டில் ₹.500 என எடுத்தெழுதப்பட்டுள்ளது.
15. இருப்பாய்வு தயாரிக்கப்பட்டு வித்தியாசம் அனாமத்துக் கணக்குக்கு எடுத்துச்செல்லப்பட்டது எனக் கருதி பின்வரும் பிழைகளைத் திருத்தம் செய்யவும்.
(அ) விற்பனை ஏட்டின் கூட்டுத்தொகை ₹.200 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
(ஆ) கொள்முதல் ஏட்டில் ₹.120 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
(இ) பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு ஏட்டில் ₹.80 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.

பகுதி --- IV

எவையேனும் 3 வினாக்களுக்கு விடையளிக்கவும்.

3 × 5 = 15

16. பின்வரும் பிழைகளைத் திருத்துக.

- 1) கொள்முதல் ஏட்டின் மொத்தம் ₹. 850 குறைவாக தூக்கி எழுதப்பட்டுள்ளது.
- 2) விற்பனை ஏட்டின் மொத்தம் ₹. 2,500 அதிகமாக தூக்கி எழுதப்பட்டுள்ளது.
- 3) கொள்முதல் ஏட்டின் மொத்தம் ₹. 7,580 - ஐ ₹. 8,570 என தூக்கி எழுதப்பட்டுள்ளது.
- 4) விற்பனை ஏட்டின் மொத்தம் ₹. 7,550 - ஐ ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திலெடுத்து எழுதும்போது ₹. 5,570 என தூக்கி எழுதப்பட்டுள்ளது.
- 5) கொள்முதல் திருப்ப ஏட்டின் மொத்தம் ₹. 5,120, ₹. 1,520 என தூக்கி எழுதப்பட்டுள்ளது.

17. கீழ்காணும் பதிவுகளைத் திருத்தம் செய்யவும்.

	விவரம்	பே.ப.எ	பற்று ₹.	வரவு ₹.
அ	மதன் க/கு ரொக்க க/ கு (மதனுக்கு சம்பளம் வழங்கியது)	ப	25,000	25,000
ஆ	கொள்முதல் க / கு ரொக்க க / கு (அறைகலன் வாங்கியது)	ப	5,000	5,000
இ	அன்பு க/கு ரொக்க க / கு (வாடகை செலுத்தியது)	ப	7,500	7,500
ஈ	ரொக்க க / கு பாபு க / கு (ரொக்க விற்பனை)	ப	12,000	12,000
உ	விற்பனை க / கு ரொக்க க / கு (கமலுக்கு கடன் விற்பனை செய்தது)	ப	1,500	1,500

18. ஒரு கணக்காளர் இருப்பாய்வு சமன் செய்ய முடியாத பொழுது வேற்றுமைத் தொகை அநாமத்துக் கணக்கிற்கு மாற்றப்பட்டது. பின்னர் கீழ்க்காணும் பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

1. விற்பனை ஏட்டின் மொத்தம் ₹. 1,500 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.
2. வாணியிடமிருந்து பெற்ற ரொக்கம் ₹. 2,900 அவர் கணக்கு ₹. 3,000 தீர்க்கப்பட்டது. ரொக்க ஏட்டில் பதியப்பட்டுள்ளது. ஆனால் அவர் கணக்கில் பதியப்படவில்லை.
3. விற்பனை ஏட்டின் மொத்தம் ₹. 12,000 விற்பனைத் திருப்பக் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
4. வட்டி பெற்றது ₹. 1,000 , வட்டிக் கணக்கில் ₹. 100 வரவு வைக்கப்பட்டுள்ளது.

திருத்தப் பதிவுகள் தந்து, அநாமத்துக் கணக்கு தயாரிக்க.

19. ஒரு நிறுவனத்தின் கணக்காளர் இருப்பாய்வு சமன்படாமல் ₹. 922 வித்தியாசம் (கூடுதல்வரவு) இருப்பதை அறிந்தார். அவர் அந்தத் தொகையை அநாமத்துக் கணக்கில் பதிந்து விட்டு, அதைத் தொடர்ந்து பின்வரும் பிழைகளைக் கண்டறிந்தார்.

1. ரொக்க ஏட்டின் வரவுப்பக்கம் உள்ள தள்ளுபடிப்பத்தியின் கூட்டுத்தொகை ₹. 78 பேரேட்டில் எடுத்து எழுதப்படவில்லை.
2. கொள்முதல் ஏட்டின் கூட்டுத் தொகையில் ₹. 1,000 குறைவாக உள்ளது.
3. கடனுக்கு நடராஜனுக்கு ₹. 375 - க்கு சரக்கு விற்பது, விற்பனை ஏட்டில் ₹. 735 என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
4. மேகலாவுக்கு கடனுக்கு ₹. 700 க்கு சரக்கு விற்பது, கொள்முதல் ஏட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிழை திருத்தப் பதிவுகளை தந்து அநாமத்துக் கணக்கைத் தயாரிக்கவும்